

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 1,405 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ நேற்று 107,000-க்கும் அதிகமான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது, இது ஒரு சிறந்த பலன் ஆகும். 42.5%-க்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள், ஆனால் நாம் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லவேண்டும். உங்கள் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற தயவுசெய்து எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக முன் வாருங்கள். இன்றே [nsw.gov.au](https://www.nsw.gov.au)-இல் பதிவு செய்யுங்கள்.
- ▶ நியூ சவுத் வேல்ஸ், 70% ஆன இரட்டைத் தடுப்பூசி இலக்கைக் கடந்துவிட்ட பிறகு வரும் திங்கட்கிழமை முதல், கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளையும் பெற்ற வயதுவந்தோருக்கு, வீட்டிலேயே தங்கியிருக்கவேண்டும் என்ற உத்தரவுகள் (stay-at-home orders) நீக்கப்படும். அக்டோபர் 25 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
- ▶ குறைந்தபட்சம் 14 நாட்களாக கோவிட் நோய்த்தொற்றாளர்கள் எவரும் உருவாகாமல் இருக்கும், குறைந்த ஆபத்துள்ள பிராந்திய பகுதிகளில், பொதுமுடக்கமானது செப்டம்பர் 11 சனிக்கிழமையிலிருந்து நீக்கப்படும். உங்கள் பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீங்கள் அறிந்துவைத்திருப்பதைத் தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: <https://www.nsw.gov.au/covid-19/rules>.
- ▶ மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியிலுள்ள, நாம் முன்பே குறிப்பிட்ட புறநகர்ப்பகுதிகள் பற்றி, குறிப்பாக கம்பெர்லாண்ட் (Cumberland), கான்டர்பரி (Canterbury), பாங்க்ஸ்டவுன் (Bankstown) மற்றும் லிவர்பூல் (Liverpool) ஆகிய உள்ளூர் அரசாங்கப் பகுதிகள் (LGAs) பற்றி நாங்கள் கரிசனையுடன் இருக்கிறோம். கவலைக்கிடமான பகுதிகளில் உள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி.
- ▶ கிளேப் (Glebe), வோட்டர்லூ (Waterloo), மற்றும் மரிக்கவில் (Marrickville) உள்ளிட்ட உள் மேற்கு (Inner West) பகுதியில் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் நாங்கள் காண்கிறோம். தயவுசெய்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முன் வாருங்கள், அத்துடன் நோயறிகுறிகளைக் கவனித்துக்கொள்ளுங்கள்.
- ▶ விழிப்புடன் இருக்குமாறும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறும் பிராந்திய நியூ சவுத் வேல்ஸ்-இல் (regional NSW) உள்ள, குறிப்பாக நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள மத்திய கரையோரம் (Central Coast) மற்றும் வொல்லொங்கொங் (Wollongong) பகுதிகளில் உள்ள அனைவருக்கும் ஒரு அழைப்பு விடுக்கிறோம்.
- ▶ ஏதாவதொரு கட்டத்தில், நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக நாங்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவர வேண்டியிருக்கும்.
- ▶ ஒரு சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் உண்டு, அத்துடன் நாம் எதிர்நோக்குவதற்கென நிறைய விடயங்கள் இருக்கின்றன. ஒன்றாக நாம் ஒரு சுதந்திர நிலையை அடைய முடியும். தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதுதான் எமது நீண்ட கால வெற்றிக்கான திறவுகோல் ஆகும்.